

12<sup>th</sup> December 2023

BSE Limited  
1<sup>st</sup> Floor, New Trading Ring  
Rotunda Building, P J Towers  
Dalal Street, Fort  
Mumbai 400 001

**Stock Code: 513375**

National Stock Exchange of India Ltd.  
Plot No. C/1, G Block  
Bandra - Kurla Complex, Bandra (E)  
Mumbai 400 051

**Stock Code: CARBORUNIV**

Dear Sir/Madam,

**Sub: Proposed transfer of equity shares to the Investor Education and Protection Fund**

Pursuant to Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose a copy of the Notice published in the newspapers [Business Standard (English) & Makkal Kural (Tamil)] in connection with the proposed transfer of equity shares to the Investor Education and Protection Fund (IEPF) pursuant to the provisions of 124(6) of the Companies Act, 2013 and the rules referred there under.

Kindly take note of the same.

Thanking you.

Yours faithfully,

**For Carborundum Universal Limited**

**Rekha Surendhiran  
Company Secretary**

**Encl: a/a**

# Mohan Yadav in MP: BJP's another surprise CM pick

Party sends signals to Yadav community in UP, Bihar ahead of Lok Sabha polls

ARCHIS MOHAN & SANDEEP KUMAR  
New Delhi/Bhopal, 11 December

The Bharatiya Janata Party (BJP) on Monday picked Mohan Yadav as its chief minister-designate in Madhya Pradesh, ignoring the claims of incumbent Shivraj Singh Chouhan, the longest-serving CM of the state.

Chouhan proposed Yadav's name to lead the party in the state legislature at the meeting of the BJP's winning candidates in Bhopal in the afternoon. Yadav will have two deputy CMs — Jagdish Devda and Rajendra Shukla — and former Union Agriculture Minister Narendra Singh Tomar will be the Assembly Speaker.

Yadav shot into prominence in 2021 when, as the state's higher education minister, he announced the Hindu epic Ramcharitmanas would be an elective (optional) course for first-year graduate students studying philosophy.

With the Lok Sabha elections five months away, the BJP picking a Yadav to helm its Madhya Pradesh government sends a strong signal to the Yadav community of Uttar Pradesh, which neighbours MP and Bihar, that the BJP had their interest at heart.

In UP and Bihar, most of the Yadav community supports the Samajwadi Party and Rashtriya Janata Dal (RJD), respectively, while the BJP has successfully courted several non-Yadav Other Backward Classes (OBCs). Since 2003, all three of the BJP's CMs in MP, and now the current CM-designate, have been OBCs, namely Uma Bharti, Babulal Gaur, Chouhan, and Yadav.

In MP, the BJP followed its Uttar Pradesh formula of appointing two deputies to Yadav, a template implemented in Chhattisgarh on Sunday. In MP, the BJP picked a Dalit and a Brahmin as Yadav's deputies — Devda and Shukla, respectively. Devda won from Mandasaur's Malharganj seat and Shukla from Rewa.

On Sunday, the BJP elected Vishnu Deo Sai, a tribal, as the CM-designate in



CM-designate Mohan Yadav (centre) touches the feet of incumbent Shivraj Singh Chouhan after BJP's legislature party meet, in Bhopal, on Monday

## NEW BEGINNING

► Fifty-eight-year-old Mohan Yadav is a third-term legislator from Ujjain South

► Incumbent Shivraj Singh Chouhan proposed Yadav's name

► Yadav will have two deputy CMs — Jagdish Devda and Rajendra Shukla

► Former Union Agriculture Minister Narendra Singh Tomar will be Assembly Speaker

Chhattisgarh and announced two deputy CMs, one from OBC, Arun Sao, and another from the general category, Vijay Sharma, a Brahmin. It announced former CM Raman Singh's name as the Speaker.

In 2017, the BJP appointed two deputy CMs in UP to Chief Minister Yogi Adityanath — Keshav Prasad Maurya, an OBC, and Dinesh Sharma, from the general category. After the 2022 UP Assembly polls, Adityanath continued as the CM, Maurya as one of the deputies, and Brajesh Pathak, a Brahmin, replaced Dinesh Sharma.

The BJP's effort to strike the caste balance in picking its CMs and their deputy CMs with an eye on the Lok Sabha polls and affect a generational shift in the leadership in the Hindi heartland states could get repeated in Rajasthan, where the party is likely to announce the next CM's name on Tuesday, and potentially neutralises the Congress' demand for a caste census.

After the BJP MLAs elected him, the BJP legislature party leader, Mohan Yadav, the CM-designate, met Governor Mangubhai Patel to stake a claim to form the government. He was accompanied by Chouhan, BJP state unit chief V D Sharma,

and the three central observers.

Yadav is a third-term legislator from the Ujjain South seat since 2013. According to his profile posted on the MP Assembly's website, he has a string of educational qualifications, including a Bachelor of Science, LLB, MA in Political Science, Master of Business Administration, and a doctorate. In the outgoing government, Yadav was the higher education minister since March 2020.

As an upcoming politician, he spent long years in the Rashtriya Swayamsevak Sangh affiliated students' union, the Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP). He was elected the students' union president of Madhav Science College in 1984, and was active first in the ABVP and later in the Bharatiya Janata Yuva Morcha. During his political career, Yadav has headed the Ujjain Development Authority (2004 to 2010) and the MP State Tourism Development Corporation (2011-13). He currently heads the MP wrestling federation.

Before the legislators met, supporters of Chouhan and Prahlad Singh Patel, a five-term Lok Sabha member from Damoh, shouted slogans for their leaders.

# Retail inflation now stable: FM

PRESS TRUST OF INDIA  
New Delhi, 11 December

Finance Minister Nirmala Sitharaman on Monday said retail inflation was now "stable" and temporary increases in inflation on a few occasions were caused by demand-supply mismatches arising out of global shocks and adverse weather conditions.

In a written reply to the Lok Sabha, Sitharaman said India's retail inflation declined from an average of 7.1 per cent in April-October 2022 to 5.4 per cent in the corresponding period of 2023.

"The retail inflation is now stable and within the notified tolerance band of 2 per cent to 6 per cent. A steady decline in core inflation, estimated after removing volatile food and fuel items from retail inflation, has been critical in weakening the inflationary pressure in the Indian economy," she said.

The core inflation rate has declined from 5.1 per cent in April 2023 to 4.3 per cent in October 2023.

The minister said retail inflation in India had been mostly within acceptable limits after the notification of the inflation tolerance band in 2016. "Temporary increases in inflation on a few occasions are caused by demand-supply mismatches arising out of global shocks and adverse



In a written reply in the Lok Sabha, Finance Minister Nirmala Sitharaman said temporary increases in inflation were due to demand-supply mismatches

weather conditions." Proactive supply-side initiatives by the government and effective demand stabilisation measures by the Reserve Bank of India have helped resolve the demand-supply mismatches and rein in inflation, she said.

The measures taken by the government to restrain inflation include strengthening buffers for key food items, making periodic open market releases, easing imports of essential food items through trade policy measures, and preventing hoarding through imposition/revision of stock limits, and channelling supplies through designated retail outlets.

# EPFO's investment in ETFs crosses ₹2.5 trn

SHIVA RAJORA  
New Delhi, 11 December


The total investment by the Employees' Provident Fund Organisation (EPFO) in exchange-traded funds (ETFs) in more than seven years has crossed ₹2.5 trillion, Minister of State in the Labour Ministry Rameswar Teli told the Lok Sabha on Monday.

Responding to a query on investments by the EPFO in debt instruments and ETFs, the minister said ₹27,105 crore were invested during the current financial year until October. The EPFO had invested ₹53,081 crore in ETFs in 2022-23, higher than ₹43,568 crore in 2021-22.

Besides, the minister said the EPFO does not invest directly in individual stocks, including stocks of any blue-chip company.

"The EPFO invests in equity markets through ETFs, replicating BSE-Sensex and Nifty-50 indices. It has also invested from time to time in ETFs constructed specifically for disinvestment of shareholding of the central government in body corpo-

## THE TREND




rates," the reply said. As reported earlier by Business Standard, the total amount in the investment corpus of the social security organisation has grown by 16.7 per cent in FY23 to ₹21.3 trillion from ₹18.3 trillion in 2021-22 (FY22).

The EPFO had started investing 5 per cent of its corpus in ETFs based on the S&P BSE Sensex and National Stock Exchange Nifty50 in August 2015 to earn higher income on its investments.

The limit was subsequently raised to 15 per cent.

# Over 7,700 firms exited biz since C-PACE came up

More than 7,700 companies have voluntarily closed down their business in the country since the setting up of the Centre for Processing Accelerated Corporate Exit (C-PACE) in May this year, and the time taken for voluntary exit has come down to around 110 days, according to the government. The corporate affairs ministry operationalised the C-PACE on May 1, 2023.



# GST evasion of ₹345 cr detected against lottery distributors until Nov, says FinMin

A total of 12 cases of goods and services tax (GST) evasion involving ₹345 crore have been detected against lottery distributors since July 2017, Parliament was informed on Monday. Minister of State for Finance Bhagwat Karad in a written reply to the Lok Sabha said ₹622 crore, including interest and penalty, had been recovered from lottery

distributors from July 2017 till November 2023. "Twelve cases involving GST evasion of ₹344.57 crore have been detected against lottery distributors and ₹621.56 crore (including interest and penalty) has been recovered from July 2017 to till November 2023," he said. Karad said the finance ministry had received a reference from the

Ministry of Home Affairs (MHA) for comments regarding disbursement of prize amount of lotteries through formal banking channel. Under income tax law, a 30 per cent tax deducted at source is to be levied on winnings from lotteries, game shows, card games, online games provided the earnings exceed ₹10,000 in a fiscal.

# "Transition away from coal not happening for now"

The transition away from coal is not happening in India in the foreseeable future, Parliament was informed on Monday. Although India is pushing for renewable, non-fossil-based energy, but the share of coal in the energy basket is going to remain significant in the years ahead to ensure affordable energy availability, Coal and Mines Minister Pralhad Joshi said. "In India, the transition away from coal or just Transition is not happening in the foreseeable future," the minister said.

# 53 Chinese firms established place of business in India

The corporate affairs ministry on Monday said there are 53 Chinese foreign companies that have established a place of business in India, but there is no specific data maintained about details of business activities related to providing loans through apps by these firms. A foreign company (incorporated outside India) can establish a place of business in the country after complying with the requirements of RBI regulations and other sectoral requirements, wherever applicable.

**Bank of India**  
Relationship beyond banking  
Head Office: Data Analytics Department, PNB-BOI Tower, C-29, 'G' Block, 7th Floor, Bandra - Kuria Complex, Bandra (E), Mumbai 400 051. E-mail: Headoffice.mis@bankofindia.co.in

**REQUEST FOR PROPOSAL (RFP) NOTICE**  
BANK OF INDIA INVITES REQUEST FOR PROPOSAL (RFP) for onsite support services of Oracle Financial Services Analytical Applications. Last date for submission of RFP 22.01.2024 by 3.00 PM. Details available on Bank's Corporate Website: www.bankofindia.co.in under "Tender" Section.

**भारतीय कंटेनर निगम लिमिटेड**  
Container Corporation of India Ltd.  
(भारत सरकार का उपक्रम) (A Govt. of India Undertaking)

EOI No. CON/AREA-IV/WAREHOUSE-MAJERHAT (CTKR)/2023-24/01

Name of Work: Online Expression of Interest (EOI) for renting out warehouse space around 1500 Sq mtr at CONCOR Domestic Warehouse facility, at CTKR Terminal, Majerhat, Kolkata on monthly Rental basis for a period of 3+2 years through Auction.

Estimated Cost: Rs.2,38,95,000/- for 3+2 years (inclusive of GST)

Period of Contract: 3+2 years

Earnest Money Deposit: Rs.4,77,900/- (through e-payment)

Cost of EOI Document: Rs.1000/- inclusive of all taxes and duties through e-payment.

EOI Processing Fee: Rs.4720/- Inclusive of all taxes and duties (Non-refundable) through e-payment

Date of Sale (Online): From 13.12.2023, 15:00 hrs. to 03.01.2024 (upto 16:00 hrs.)

Date & Time of submission of Bid: On or before 04.01.2024 upto 15:00 hrs

Date & Time of opening of Bid: 05.01.2024 at 15:30 Hrs.

Note: Corrigendum/Addendum/Amendments/clarifications etc., if any, shall be hosted on CONCOR website only at www.concordia.co.in. Bidders are requested to visit the website regularly. Contact office of CONCOR AREA-IV office, New Delhi / Cluster Office at Kolkata for any doubts/clarifications.

**CARBORUNDUM UNIVERSAL LIMITED**  
CUMI  
CIN: L29224TN1954PLC000318  
Registered Office: 'Pary House', No.43, Moore Street, Chennai - 600 001  
Tel: +91-44-30006129/66  
Email: investorservices@cumi.murugappa.com, Website: www.cumi-murugappa.com

**NOTICE TO MEMBERS**

Notice is hereby given pursuant to the provisions of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 (the Rules) notified by the Ministry of Corporate Affairs.

As per section 124(6) of the Companies Act, 2013 (the Act) and the above mentioned Rules, all shares in respect of which dividends has not been paid or claimed for seven consecutive years or more are required to be transferred to the Demat Account of the Investor Education Protection Fund (IEPF) Authority. In respect of the Interim Dividend declared for the financial year 2016-17, the due date for transfer of shares as per the Act / Rules is 13<sup>th</sup> March, 2024. Adhering to the various requirements set out in the Rules, the Company has communicated individually to the concerned shareholders whose shares are required to be transferred to IEPF Authority under the said Rules at their latest available address.

The Company has uploaded full details of such shareholders and shares due for transfer to IEPF Authority on its website <https://www.cumi-murugappa.com> for verification by the concerned shareholders. Shareholders may note that both unclaimed dividends and the shares to be transferred to the IEPF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed by them from the IEPF Authority after following the due procedure prescribed in the Rules.

In case the Company does not receive the requisite documents by 1<sup>st</sup> March, 2024 the Company shall, with a view to comply with the requirements of the said Rules, transfer the shares to the IEPF Authority as per procedure stipulated therein without any further notice.

Shareholders having any query in this regard, may contact the Company's Registrar and Share Transfer Agent or the Company as mentioned herein below:

<b>Carborundum Universal Limited</b> 'Pary House', 43, Moore Street, Chennai 600 001. Tel: +91-44-30006129/66 Email: investorservices@cumi.murugappa.com Contact Person: Ms. Jyoti H Jivani	<b>KFin Technologies Limited</b> Unit: Carborundum Universal Limited Selenium Tower B, Plot 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad - 500 032. Tel No: 040-67162222/1527 Toll Free No.: 1800-3094-001 Email: einward_ris@kfin.tech Contact Person: Mr. Rajkumar Kale, Assistant Vice President
---	---

For Carborundum Universal Limited  
Sd/-  
Chennai  
12<sup>th</sup> December, 2023  
Rekha Surendhiran  
Company Secretary

**PASCHIM BANGA GRAMIN BANK**  
(A GOVT. ENTERPRISE)  
HEAD OFFICE: Natabar Paul Road, Chatterjee Para More, Tikiapara, Howrah - 711011.  
Phone No: 2667-0052/0076/9327/9901, Fax No: 2667-0051/9589

**REQUEST FOR PROPOSAL (RFP)**  
Paschim Banga Gramin Bank is inviting Tender for Selection of Service Provider for Supply and installation of 65AH/12V UPS battery in various locations of Paschim Banga Gramin Bank. Eligible Bidders as per eligibility criteria of the "Request for Proposal (RFP)" may send the proposal as per the terms of the Tender Document available in Bank's website [www.pbgbank.com](http://www.pbgbank.com)

Place:- Howrah  
Date:- 12-12-2023  
Sd/-  
General Manager

**AJMERA REALTY & INFRA INDIA LIMITED**  
CIN: L27104MH1985PLC035659  
Registered Office: 2<sup>nd</sup> Floor, Citi Mall Link Road, Andheri (W), Mumbai - 400053,  
Tel No: +91 22 6698 4000 Fax No: +91 22 2632 5902  
E-mail: investors@ajmera.com Website: www.ajmera.com

**NOTICE OF POSTAL BALLOT**

Notice is hereby given that pursuant to Section 108 and 110 of the Companies Act, 2013 read with the Companies (Management and Administration) Rules, 2014, the Company has, on December 11, 2023, sent the Postal Ballot Notice ("Notice"), only by-mail, to all Members whose email ids have been registered with the Depositories/Company as on the cut-off date i.e. Friday, December 01, 2023 ("Eligible Members").

Members are hereby informed that:

- The Company has completed the dispatch of Notice through email to the members on December 11, 2023.
- The Notice along with the explanatory statement is available on the website of the Company [www.ajmera.com](http://www.ajmera.com), on the website of e-voting agency National Securities Depositories Limited (NSDL) [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com), and on the website of the Stock Exchange(s) i.e. National Stock Exchange of India Limited (NSE) [www.nseindia.com](http://www.nseindia.com) and BSE Limited (BSE) [www.bseindia.com](http://www.bseindia.com).
- The "Cut-off date for the purpose of ascertaining the eligibility of members to avail remote e-voting facility is December 01, 2023. The members whose name is recorded in the register of members of the Company or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date shall only be entitled to avail the remote e-voting facility.
- In Compliance with the MCA Circulars, the hard copy of Notice, Postal Ballot Form and prepaid business reply envelope have not been sent to the members. Hence, the members are required to communicate their assent or dissent only through the remote e-voting system. The Company has engaged NSDL to provide the remote e-voting facility.
- The detailed procedure / instructions on the process of remote e-voting are specified in the Notice.
- The remote e-voting period will commence on Wednesday, December 13, 2023, at 9:00 a.m. (IST) and shall end on Thursday, January 11, 2024, at 5:00 p.m. (IST). The remote e-voting module shall be disabled thereafter by NSDL. Once the vote on a resolution is cast by a member, no change will be allowed subsequently.
- Manner of registering / updating email address:

Physical holding	Members, holding shares in physical mode are requested to get their email address registered at <a href="mailto:nt.helpdesk@nintime.co.in">nt.helpdesk@nintime.co.in</a>
Demat holding	Members, holding shares in dematerialized mode are requested to register / update their email address with their respective Depository Participant.

- The Company has appointed Mr. Hareesh Sanghvi, Practicing Company Secretary, as Scrutinizer for conducting the Postal Ballot process in a fair and transparent manner.
- The results along with scrutinizers report shall be declared within stipulated timelines by placing the same on the website of the Company [www.ajmera.com](http://www.ajmera.com) and on the website of NSDL [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com). The results shall also be communicated to the Stock Exchanges i.e. NSE & BSE simultaneously.
- In case of any queries, members may refer to the Frequently Asked Questions (FAQs) and e-voting user manual available for members in the download section of [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com) or call on call at 022 - 4886 7000 and 022 - 2499 7000

By Order of Board of Directors  
Sd/-  
Date: December 12, 2023  
Kartik Sharma  
Place: Mumbai  
Company Secretary & Compliance Officer

# TENDER CARE — Advertorial

**INAUGURATION OF INTERNATIONAL TRAINING PROGRAMME FOR OVERSEAS PROFESSIONALS UNDER MEA, ITEC**

Shri Sanjay Kulshrestha, Chairman & Managing Director, HUDCO inaugurated the Ministry of External Affairs (MEA), Government of India sponsored Indian Technical and Economic Cooperation (ITEC) International Training Programme on "Housing the Urban Poor – Policy, Planning and Implementation – Indian Experience" in the presence of Shri M. Nagaraj, Director (Corporate Planning), Shri D. Guhan, Director (Finance), and other senior officials of HUDCO and HSMI. Shri Kulshrestha expressed in detail about the use of emerging technologies in the implementation of Pradhan Mantri Awas Yojana - the largest housing programme being implemented in the country. He also urged regarding sharing of best practices between the participants and the decarbonisation of the habitats.

This training programme aims to promote technical cooperation and experience sharing amongst the developing countries in the areas of policy, planning and implementation of housing programmes for urban poor with special focus on housing for economically weaker sections, affordable housing, universal provision of services, security of tenure, technological interventions and appropriate financing options.

This training programme is being attended by 27 professionals, Architects, Town Planners, Engineers, Administrators, Urban Designers, Community Development Sociologists from 15 countries, namely, Albania, Argentina, Cote D' Ivoire, Indonesia, Jamaica, Lesotho, Maldives, Niger, South Sudan, Sri Lanka, Syria, Tajikistan, Tanzania and Zimbabwe. CMD also encouraged the participants to share their experiences so that there is mutual learning.

**REC SIGNS 200 MILLION EURO LOAN WITH GERMAN BANK KFW TO PROPEL DISTRIBUTION SECTOR REFORMS**

REC Limited, a Maharatna CPSE under the Ministry of Power, recently signed a 200 million Euro loan agreement with the German bank KfW. This marks REC's sixth line of credit under the Indo-German Development Cooperation and demonstrates the commitment to enhance the distribution infrastructure of DISCOMs in line with the Revamped Distribution Sector Scheme (RDSS) of the Government of India (GoI).

The signing event was graced by the presence of key dignitaries, including Mr. Wolf Muth, Country Director (India); Ms. Carolin Gassner, Director (South Asia); and Dr. Juergen Welschopf, Head of the Division from KfW along with the officials from the German Embassy. Mr. T.S.C. Bosh, ED (BDM, I&L) along with Smt. Valli Natarajan, ED(SOP) and Mr. Saurabh Rastogi, CGM (BDM) attended the event on behalf of REC Ltd.

**NAND LAL SHARMA, CMD, SJVN, HONOURED WITH DOCTORATE DEGREE BY DR. Y.S. PARMAR UNIVERSITY SOLAN**

Sh. Nand Lal Sharma Chairman & Managing Director, SJVN has been awarded Honorary Doctorate by Dr. Y.S. Parmar University of Horticulture & Forestry. The Honorary Doctorate was awarded during 12th Convocation ceremony of Dr. Y.S. Parmar University of Horticulture & Forestry. The Convocation Ceremony was chaired by Hon'ble Governor of Himachal Pradesh, Sh. Shiv Pratap Shukla, while Hon'ble Chief Minister of Himachal Pradesh, Sh. Sukhvinder Singh was chief Guest for the Occasion.

**SCOPE, ICSI SIGN MOU ON STRENGTHENING CORPORATE GOVERNANCE**

A Memorandum of Understanding (MoU) was signed between Standing Conference of Public Enterprises (SCOPE) and the Institute of Company Secretaries of India (ICSI) for a knowledge partnership so as to enhance capacities and capabilities to align corporate strategy and decision-making with highest benchmarks of corporate governance. The MoU was signed between Shri Atul Sobti, DG, SCOPE and CS Manish Gupta, President, ICSI in the presence of Smt. B. K. Sokhey, Director (F), NBCC and Chairperson, SCOPE Committee of Financial Management; CS Ashish Mohan, Secretary, ICSI along with senior officials of ICSI and SCOPE.

**RAILTEL SIGNS MOU WITH IIT ROORKEE AND WITH UNIVERSITY OF BIRMINGHAM FOR STRATEGIC COLLABORATIONS**

RailTel Corporation of India Ltd (RailTel), a Miniratna PSU under Ministry of Railways, has signed two MoUs - with IIT Roorkee and with University of Birmingham to establish a collaborative partnership in the fields skill development for Railway signaling, Telecommunication, ICT and development of Digital Twin for Railway Operation & Maintenance respectively. The MoUs were signed at the inaugural ceremony of IRSE International Railway Convention 2023. Sh. Sanjay Kumar, CMD/RailTel exchanged the MoUs with Prof. K. K. Pant, Director/IIT Roorkee, and with Prof. Clive Roberts, Director/University of Birmingham. The event was graced by Smt Darshana Jardosh, Hon'ble Minister of State for Railways and Textile, Smt. Jaya Verma Sinha, Chairman & CEO, Railway Board, H.E. Mr. Nguyen Thanh Hai, Ambassador of Vietnam to India, Smt. Aruna Singh, Addl. Member/Tele, Railway Board, Sh. Arun Saksena, Advisor to Hon'ble MR, Sh. A.K. Misra, Chairman/IRSE (UK) Bharat, Sh. Anshul Gupta, Secretary/IRSE (UK) Bharat, Lt. Gen M. U. Nair, National Cyber Security Coordinator, GoI, and other dignitaries.

